

10<sup>th</sup> December 2022

BSE Limited  
1<sup>st</sup> Floor, New Trading Ring  
Rotunda Building, P J Towers  
Dalal Street, Fort  
Mumbai 400 001

**Stock Code: 513375**

National Stock Exchange of India Ltd.  
Plot No. C/1, G Block  
Bandra - Kurla Complex, Bandra (E)  
Mumbai 400 051

**Stock Code: CARBORUNIV**

Dear Sir/Madam,

**Sub: Proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund**

Pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose a copy of the Notice published in the newspapers [Business Standard (English) & Makkal Kural (Tamil)] in connection with the proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund (IEPF) pursuant to the provisions of 124(6) of the Companies Act, 2013 and the rules referred there under.

Kindly take note of the same.

Thanking you.

Yours faithfully,

**For Carborundum Universal Limited**

**Rekha Surendhiran  
Company Secretary**

**Encl: a/a**

**AXIS BANK LIMITED**  
Public Notice for - Auction of Pledged assets being Gold Ornaments

The Borrowers, in specific and the public in general are hereby notified that public auction of the gold ornaments pledged in the below accounts is proposed to be conducted by the Axis Bank at the below mentioned Branch.

The below mentioned Borrowers has availed the credit facility from the Axis Bank Limited against the pledge of gold ornaments ("Gold Loan Facility") in favour of the Bank towards the security. The Demand notices were issued to the Borrowers/ Guarantors calling up the Borrowers/ Guarantors to pay their outstanding amount towards the Gold loan facility availed. As the Borrowers/ Guarantors have failed to repay the outstanding loan amount, the bank is constrained to invoke the pledge and proposed to conduct an e-auction sale of pledged gold ornaments more particularly described in schedule of property hereunder on **20-12-2022 at 12.30 pm to 3.30 pm** on "As In Where Is", "As Is What Is", "Whatever There Is" and "No Recourse Basis". Details of Borrowers and outstanding amount

Customer Name	Loan A/c No.	Outstanding Amount (₹)	Date of Recall Notice	Gross Weight
<b>Branch Name:- AMBERNATH, THANE [MH]</b>				
PANKAJ GOPAL MAHAJAN	XXXXXXXXXX8980	153102.00	11-08-2022	53.070
PARMESH BUDHHILAL RAWAT	XXXXXXXXXX3861	118648.65	03-09-2022	41.340
PRIVANKA SANDEEP MORE	XXXXXXXXXX9886	46784.84	17-05-2022	15.800
<b>Branch Name:- DADAR, MUMBAI [MH]</b>				
NILESH ANAND SALEKAR	XXXXXXXXXX8024	109467.11	17-05-2022	34.320
<b>Branch Name:- DINDOSHI, MUMBAI [MH]</b>				
CHITRA PANDEY	XXXXXXXXXX0680	312544.58	22-07-2022	115.090
<b>Branch Name:- GHATKOPAR(E), MUMBAI [MH]</b>				
DARSHANA HEMRAJ SHARMA	XXXXXXXXXX7072	539134.74	22-07-2022	179.700
<b>Branch Name:- KALYAN(W) [MH]</b>				
RAJESH KASHIRAM KALVANKAR	XXXXXXXXXX7485	153076.00	28-07-2022	57.480
<b>Branch Name:- KANDIVLI(E), MUMBAI [MH]</b>				
RUPIKA PATHAK	XXXXXXXXXX9005	646197.00	24-03-2022	244.600
SRIENAT PRAVEEN SHETTY	XXXXXXXXXX3799	69253.87	17-05-2022	31.500
<b>Branch Name:- LBS MARG, MULUND, MUMBAI [MH]</b>				
MOHAMMED ALI MOHAMMED HANIF KHAN	XXXXXXXXXX4009	352952.66	18-06-2022	125.750
<b>Branch Name:- MAMPADA, MUMBAI [MH]</b>				
AJAY NAKUL NISHAD	XXXXXXXXXX4116	45567.00	18-07-2022	16.390
<b>Branch Name:- MIRA ROAD, MUMBAI [MH]</b>				
MAHATAB ALAM SHAMIM AHMAD KHAN	XXXXXXXXXX6270	122028.73	05-09-2022	38.500
<b>Branch Name:- NALASOPARA(W), MUMBAI [MH]</b>				
MULESH ANANDJI HENIA	XXXXXXXXXX6652	361962.72	03-09-2022	123.720
<b>Branch Name:- NERUL-EAST, MUMBAI [MH]</b>				
NABEEL MUQTAR TISEKAR	XXXXXXXXXX7362	140056.54	22-06-2021	46.640
<b>Branch Name:- PANVEL [MH]</b>				
JAYAWANT YASHAWANT BHALEKAR	XXXXXXXXXX3268	105626.09	17-05-2022	35.100
RAJU BHIKA PIRAKAR	XXXXXXXXXX4883	80270.31	17-05-2022	26.200
<b>Branch Name:- SION, MUMBAI [MH]</b>				
RANJIT RAJWANT SINGH	XXXXXXXXXX6442	970524.00	05-09-2022	304.000
SATISH LALJI KESARWANI	XXXXXXXXXX5110	306317.00	26-07-2022	104.100
<b>Branch Name:- THANE [MH]</b>				
TUSHAR HANUMANT PARAB	XXXXXXXXXX7713	471206.10	18-07-2022	285.200
TUSHAR HANUMANT PARAB	XXXXXXXXXX8455	236803.30	18-07-2022	70.750
TUSHAR HANUMANT PARAB	XXXXXXXXXX1862	236626.00	12-06-2021	69.900
TUSHAR HANUMANT PARAB	XXXXXXXXXX5766	153198.22	18-07-2022	50.400
ANIL SALUNKE	XXXXXXXXXX0156	144859.00	22-06-2021	46.770
MUBINA DILAWAR TISEKAR	XXXXXXXXXX8175	98780.00	03-09-2022	29.400
<b>Branch Name:- UTALSAR, THANE [MH]</b>				
KRIPA SHANKAR ANANT	XXXXXXXXXX1472	387488.00	22-07-2022	122.600
<b>Branch Name:- VAKOLA, MUMBAI [MH]</b>				
SIDDESH SURESH KHICHI	XXXXXXXXXX0557	163024.00	05-09-2022	55.000
<b>Branch Name:- VASHI, MUMBAI [MH]</b>				
DINESH VIRJIBHAI MINAT	XXXXXXXXXX4249	788622.00	05-09-2022	249.300
<b>Branch Name:- VILE PARLE(E), MUMBAI [MH]</b>				
SHARAD JAGANNATH GUPTA	XXXXXXXXXX0310	418679.00	18-07-2022	246.410
SAYYED SHOEAB SHAMMI	XXXXXXXXXX1734	312524.10	18-07-2022	102.930

Axis Bank Ltd. has the authority to remove account/change the auction date without any prior notice. Auction will be held online <https://gold.samil.in> between 12.30 pm to 3.30 pm.  
For detailed Terms and conditions, please log into given website <https://gold.samil.in>

Place : Maharashtra Authorized Officer - Axis Bank Ltd.

**केनरा बैंक Canara Bank** **NASHIK ASHOKA MARG BRANCH**  
DP CODE : 15291

**POSSESSION NOTICE [SECTION 13(4)]**  
(For Immovable property)

**Whereas :**  
The undersigned being the Authorised Officer of the Canara Bank under Securitization And Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (Act 54 of 2002) (hereinafter referred to as "the Act") and in exercise of powers conferred under Section 13 (12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice dated **10/08/2022** calling upon the Borrower/Guarantor Borrower/ Co Borrower **Mrs. Poonam Yogesh Kapure Co Borrower - Mr. Yogesh Nirvutti Kapure** to repay the amount mentioned in the notice, being **Rs. 11,96,088.70 (Rupees Eleven Lakhs Ninety Six Thousand Eighty Eight and Seventy Paise only)** with interest thereon within 60 days from the date of receipt of the said notice.

The borrower having failed to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him / her under section 13(4) of the said Act, read with Rule 8 & 9 of the said Rule on this **06th day of December of the year 2022.**

The borrower in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of Canara Bank for an amount of **Rs. 11,96,088.70** and interest thereon.

The borrower's attention is invited to the provisions of Section 13(8) of the Act, in respect of time available, to redeem the secured assets.

**Description of the Immovable Property**  
Flat No. 15, 3rd Floor, "Vrindavan Apt" Bearing on Plot No. 59/60/A/B/C, Sr. No. 298/1 situated behind GST Bhavan, Damodhar Nagar, Patthri Phata, Nashik-422010

Date: 06/12/2022 Seal of Bank Sd/-  
Place: Nashik Authorized Officer, Canara Bank

**ASREC (INDIA) LIMITED**  
Unit No. 201, 200A, 202 & 200B, Building No. 2, Solitaire Corporate Park, Andheri Ghatkopar Link Road, Chakala, Andheri (E), Mumbai-400 093, Maharashtra

**(India) Limited**

**[Rule 8(1)] POSSESSION NOTICE (For immovable property)**

**WHEREAS, ASREC (India) Limited** acting in its capacity as Assignee of Bharat Cooperative Bank (Mumbai) Ltd. vide assignment agreement dated 25.03.2021 has acquired the secured debt with securities from the original lender **Bharat Co-operative Bank (Mumbai) Ltd.**

The Authorized Officer of Bharat Cooperative Bank (Mumbai) Ltd. in exercise of powers conferred under section 13 (12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued 1 Demand notice dated - 16.11.2018 calling upon the Borrower / Directors / Joint Co-Borrowers **M/s. K'scope Entertainment Pvt. Ltd., Mr. Vishal Ashok Kumar Karkera, Mr. Kushal Prem Shrivastava** to repay the amount mentioned in the notice aggregating to **₹ 51,47,719.00 - (Rs. Fifty-One Lacs Forty Seven Thousand Seven Hundred and Ninety Nine Only)** together with further interest as stated in Demand notice and expenses, costs, charges, etc. till the date of payment within 60 days from the date of notice. 2 Demand notice dated : 16.11.2018 calling upon the Borrower / Surety **Mr. Vishal Ashok Kumar Karkera, Mr. Bantwal Praveenchandra Kulkarni** to repay the amount mentioned in the notice aggregating to **₹ 2,44,86,490.00 - (Rs. Two Crore Forty Four Lacs Eighty-Six Thousand Four Hundred and Ninety Only)** together with further interest as stated in Demand notice and expenses, costs, charges, etc. till the date of payment within 60 days from the date of notice.

The Borrower / Joint / Co-borrowers / Directors / Surety having failed to repay the amount, notice is hereby given to the Borrower / Joint / Co-borrowers / Directors / Surety and the public in general that the undersigned being the Authorized Officer of ASREC (India) Limited as secured creditor has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under section 13(4) of the said Act read with rule 8 of the said rules on the **08th December of the year 2022.**

The Borrowers in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with such property will be subject to the charge of the **ASREC India Limited**, for an amount of **₹ 2,96,34,209.00 - (Rs. Two Crore Ninety-Six Lakhs Thirty-Four Thousand Two Hundred & Nine Only)** (i.e. 51,47,719.00 + 2,44,86,490.00) together with further interest, expenses, costs, charges, repayments if any etc.

The borrower's attention is invited to the provisions of sub-section 8 of section 13 of the SARFAESI Act, in respect of time available, to redeem the secured assets.

**DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY**  
Office No. 402, admeasuring 1022 sq. ft. built up area equivalent to 95 sq. meters situated on the Fourth Floor of Building known as "Durga", Durga Chambers Premises Co-operative Society Ltd., constructed on piece and parcel of land bearing Survey No. 41, Plot No. A-8 of the layout of Vera Development Scheme and Sub Division bearing C. T. S. No. 699 of Village Oshiwara, Taluka Andheri in the Registration District and Sub District of Mumbai City and Mumbai Suburban, Vera Industrial Estate, Near Vera Desai Road, Behind Mukta Arts Studio, Fun Republic Lane, Andheri (West), Mumbai-400 053 and bounded by - •East : Road; •West : Oberoi Spring Tower; •North : Wind Work India Limited; •South: Dilkap Chamber

Date : 08.12.2022 Sd/-  
Place : Andheri. Authorized Officer, ASREC (India) Ltd.

**SICOM LIMITED**  
Registered Office: Solitaire Corporate Park, Building No. 4, 6th Floor, Guru Hargovindji Road, Chakala, Andheri (East), Mumbai - 400 093 Tel: 022-6657 2700. Website: www.sicomindia.com

**PUBLIC E-AUCTION CUM SALE NOTICE**

Notice is hereby given to the public in general and in particular to the Borrower/Co-Borrower/Mortgagor(s) and Guarantors in particular by SICOM LIMITED (SICOM) that physical possession of the under mentioned property mortgaged to SICOM which has been taken by the Authorized Officer of SICOM on which SICOM has an exclusive charge under the provisions of Section 13(4) of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 [SARFAESI Act] and will be sold on a "as is where is, as is what is, whatever there is and without recourse basis and without any warranty and indemnities" for recovery of SICOM's dues from M/s. Amar Remedies Ltd (Borrower) through public e-auction on January 20, 2023 between 11.00 a.m. and 1.00 p.m., at <https://recovery.auctiontiger.net>. Offers are invited in a sealed envelope with Earnest Money Deposit (EMD) payable by Demand Draft of Nationalized Bank/Scheduled Commercial Bank or NEFT/RTGS from interested parties in respect of the below mentioned property.

Borrower's/ Guarantor's name	Owner's name	Description of Property	Reserve Price	Earnest Money Deposit	SICOM's Outstanding dues to be recovered	Date and Time of Inspection	Date and time of e-Auction
Amar Remedies Ltd. (the borrower)	Shri Sagar Shah and Smt. Pratima Shah	All that Piece and Parcel of lands as under and bearing (i) Survey No. 26/1 admeasuring 2.39 Hectares (ii) Survey number, 26/3 admeasuring 0.26 Hectares and (iii) Survey number 26/7 admeasuring about 1.45 Hectares situated at the village Ambot, Taluka Karjat and District Raigad - 412201, together with factory, building and other structures constructed / to be constructed thereon along with all the rights, title, interest, easements, appurtenances thereto, all privileges and benefits thereon	Rs. 1.11 crs.	Rs. 11.10 lacs	Rs.71.15 Crores as on October 31, 2022 (with further interest thereon)	27th December 2022 between 11.00 a.m. to 4.00 p.m.	20th January 2023 between 11.00 a.m. to 1.00 p.m. (with auto extension clause of 5 minutes)

**Terms and conditions of auction:**  
1. For participating in the auction, the intending bidders/offers shall have to deposit the Earnest Money Deposit (EMD) of Rs. 11.10 lacs by Demand Draft drawn on Nationalized Bank/Scheduled Commercial Bank in favour of SICOM LIMITED payable at Mumbai to be submitted by 18th January 2023 upto 4.00 pm.  
2. EMD may also be deposited by through RTGS/NEFT by January 18th, 2023 upto 4.00 pm as per schedule given below in the account as per details as under:

Beneficiary Name	SICOM Limited
Beneficiary Bank	HDFC Bank
Beneficiary Account No.	00010350003084
Branch Address	101-104, Tulsiana Chambers, Nariman Point, Mumbai - 400 021
IFSC Code	HDFC0000001

3. The prospective bidders are advised to adhere payment schedule as under:  
a. A further payment of 25% of the offer amount (less amount paid as EMD) to be paid immediately or not later than the next working day on confirmation of sale by SICOM, by a Demand Draft drawn on any Nationalized Bank/Scheduled Commercial Bank payable at Mumbai in the name of SICOM Ltd.  
b. The balance amount of 75% of the purchase price shall be paid on or before 15 days (fifteen days) from the date of acceptance and confirmation of offer by SICOM and if 15th day is Sunday or other Holiday, then on immediate next working day.  
4. The offer which is not accompanied with requisite EMD and accepted and signed copy of General terms or offer received after the above date & time or without reserve price prescribed herein will not be considered/treated as valid tenders, and shall accordingly be rejected.  
5. The bid increase amount will be Rs. 1,00,000/- and in multiples thereof.  
6. Prospective bidders may avail online training from service provider M/s. e-Procurement Technologies Ltd. (Auction Tiger) and Mr. Ram Sharma (Mobile No. 8000023297, E-mail ID: ramprasad@auctiontiger.net), Helpline E-mail ID: support@auctiontiger.net.  
7. Prospective bidders are advised to visit website [www.auctiontiger.in](http://www.auctiontiger.in) for detailed terms & conditions and procedure of sale before submitting their bids. The auction sale is subject to the General Terms and Conditions of sale of the above mentioned property, a separate copy whereof can be obtained by bidders from [www.sicomindia.com](http://www.sicomindia.com) or [www.auctiontiger.in](http://www.auctiontiger.in). Even if the bidder does not obtain the copies of General Terms and Conditions of sale, it would be presumed that the bidder has obtained, perused, examined and accepted the same.  
8. SICOM is not bound to accept the highest offer or any offer and may accept any offer or reject any/all as it shall, in its absolute discretion deems fit.  
9. SICOM Ltd reserves the right to cancel/postpone the public auction process at any point without assigning any reason thereof.  
10. The above-mentioned mortgaged property is being sold on "As is where is, as is what is, whatever there is and without recourse basis" and without any indemnities and warranties.  
11. To the best of the knowledge and information of SICOM Ltd, no encumbrance exists on the property save and except of SICOM. The bidder shall make himself/herself/satisfy in all aspects, including but not limited to any charge, lien, taxes or any other dues. The bidder is further advised to carry out his/her own due-diligence with regards to the said property, SICOM Ltd will not be held responsible for any charge, lien, encumbrance, property tax or any other dues to anybody in respect of the property under the sale. All statutory liabilities/taxes/maintenance, fee/electricity/water charges, gram panchayat & municipal charges, etc. outstanding as on date and yet to fall due would be ascertained by the bidder(s) and would be borne by the successful bidder/purchaser. SICOM Ltd does not take any responsibility to provide information on the same nor to pay any charges on the mortgaged property of whatsoever nature.  
12. It shall be the responsibility of the Purchaser/successful bidder to pay 1% (One percentage) of the sale consideration towards Income Tax u/s 194 I of the Income Tax Act. Such Income Tax shall be paid by the purchaser/successful bidder over and above the price offered by purchaser /successful bidder to SICOM and SICOM shall get the offered bid price without it being subjected to any type/sort of deduction therefrom.  
13. The e-auction window will be closed at 1.00 p.m. (with auto extension clause of 5 minutes) for all the bidders.  
14. Schedule of auction is as under:-

Sl. No.	Inspection of property	December 27, 2022 from 11.00 a.m. to 4.00 p.m.
2.	Last date for receiving bids alongwith earnest money and uploading documents including proof of payment	January 18th, 2023 upto 04.00 p.m. (for both - DD or RTGS/NEFT)
3.	Public E-auction - Date and Time	January 20, 2023, Between 11.00 a.m. to 1.00 p.m. (with auto extension clause of 5 minutes)

**For further details and terms & conditions of sale please contact**  
Mr. Rajendra Bhosale Tel:(022)-66572724, Mobile-9833546349, Email-rhbosale@sicomindia.com  
Mrs. Rajashree Parab Tel:(022)-66572716, Mobile-9167732015, Email-rparab@sicomindia.com

NOTICE TO BORROWER/ MORTGAGOR/ GUARANTOR  
This is also notice to the borrower, mortgagor and guarantor in the above said account under Rule 8(6) of the Security Interest (Enforcement) Rules, 2002 to pay the dues as above and interest with monthly rests, costs and charges etc. on or before the date of auction sale, failing which the property will be auctioned/sold on the date and time as mentioned above and balance dues, if any, will be recovered with interest and cost from them. You are at liberty to participate in the auction to be held as above alongwith offer and Earnest Money Deposit (EMD) specified in the Public Auction Notice on the terms and conditions stipulated therefor.

Date - December 10, 2022, Place - Mumbai Sd/- Authorized Officer, SICOM Ltd.

**THE COSMOS CO-OP. BANK LTD.** (Mutuals Scheduled Bank)  
Registered Office : 'Cosmos Tower', Plot No. 6, ICS Colony, University Road, Ganeshkhind, Shivajinagar, Pune - 41. Phone : 020-67085305

**POSSESSION NOTICE (Under Rule- 8(1))**

Whereas; the undersigned being appointed as the Authorised officer of The Cosmos Co-Operative Bank Ltd., under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (Act 54 of 2002) and in exercise of powers conferred under Section 13(12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued a demand notice dated 12.09.2022 calling upon the Borrower **M/s. Vinayak Die Cast Parting Firm, Having its Regi. Office at - MIDC, Plot No. W-74, G. MIDC, Ambad, Near Hotel Ajantha, Nashik-422010** to repay the amount mentioned in the said demand notice being **Rs. 2,27,39,768.24 (Rupees Two Crores Twenty Seven Lakhs Thirty Nine Thousand Seven Hundred Sixty Eight and Paise Twenty Four Only) + interest + charges** within 60 days from the date of said notice.

The Borrower's firm has failed to repay the entire amount, notice is hereby given to the Borrower, Partners, and Guarantors and the public in general that the undersigned has taken **Constructive possession** of the property described herein below in exercise of powers conferred on him under Sub-section (4) of Section 13 of Act read with rule 8 of the Security Interest Enforcement Rules, 2002 on this the **6th day of December of the year 2022.**

The Borrower's firm, Partners and Guarantors in particular and the public in general is hereby cautioned not to deal with the property and dealings with the property will be subject to the charge of **The Cosmos Co-Operative Bank Ltd.**, for an amount of **Rs. 2,27,39,768.24 (Rupees Two Crores Twenty Seven Lakhs Thirty Nine Thousand Seven Hundred Sixty Eight and Paise Twenty Four Only) + interest + charges** thereon.

**Description of the Immovable Property**  
(Owned by M/s. Vinayak Die Cast)  
All the piece and parcel of the property bearing Plot No. W-74(G) in Nashik Industrial Area of MIDC within the village limits of Ambad, Taluka & Registration Sub-District and District Nashik having land area adm. about 1500.00 sq. mtrs. together with building and structures constructed thereon adm. about 288.00 sq. mtrs. within the limits of Nashik Municipal Corporation, Nashik and within Sub-Registration and Registration District Nashik and bounded as follows- **On or Towards East:** 30 Mtrs. MIDC Road, **On or Towards West:** W-92/A/W-91A0, **On or Towards South:** W-73 Old Garware C/8/19, **On or Towards North:** W-75 Shed.

Date : 06.12.2022 Authorized Officer & Chief Manager,  
Place : Nashik The Cosmos Co-operative Bank Ltd.

**CARBORUNDUM UNIVERSAL LIMITED** (CUMI)  
CIN: L29224TN1954PLC000318  
Registered Office: 'Parry House', No.43, Moore Street, Chennai - 600 001  
Tel: +91-44-30006161, Fax: +91-44-30006149,  
Email: investorservices@cumi.murugappa.com, Website: www.cumi-murugappa.com

**NOTICE TO MEMBERS**

Notice is hereby given pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 notified by the Ministry of Corporate Affairs.

As per Section 124(6) of the Companies Act, 2013 ('the Act') and the above mentioned Rules, all shares in respect of which dividends has not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred to the Demat Account of the Investor Education Protection Fund (IEPF) Authority. In respect of the 1st Interim Dividend declared for the financial year 2015-16, the due date for transfer of shares as per the Act / Rules is **13th March, 2023**. Adhering to the various requirements set out in the Rules, the Company has communicated individually to the concerned shareholders whose shares are required to be transferred to IEPF Authority under the said Rules at their latest available address.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to IEPF Authority on its website <https://www.cumi-murugappa.com> for verification by the concerned shareholders. Shareholders may note that both unclaimed dividends and the shares to be transferred to the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed by them from the IEPF Authority after following the due procedure prescribed in the Rules.

In case the Company does not receive the requisite documents by **28th February, 2023** or such other extended date, the Company, shall, with a view to comply with the requirements of the said Rules, transfer the shares to the IEPF Authority as per procedure stipulated therein without any further notice.

Shareholders having any query in this regard, may contact the Company's Registrar and Share Transfer Agent or the Company as mentioned herein below:

Carborundum Universal Limited 'Parry House', 43, Moore Street, Chennai 600 001. Tel: +91-44-30006129/66 Fax: +91-44-30006149 Email: <a href="mailto:investorservices@cumi.murugappa.com">investorservices@cumi.murugappa.com</a> Contact Person: Ms. Jyoti H Jivani	Kfn Technologies Limited Unit: Carborundum Universal Limited Selenium Building, Tower B, Plot 31 & 32, Financial District, Nanakkramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032, Telangana. Tel: 040-6716 2222 / 1527 Toll Free No.: 1800-3094-001 Email: <a href="mailto:einward_ns@kfnitech.com">einward_ns@kfnitech.com</a> Contact Person: Mr. Rajkumar Kale,
---	--

For Carborundum Universal Limited Sd/-  
Place : Chennai Rekha Surendhiran  
Date : 9th December, 2022 Company Secretary

**TPSODL**  
**TP SOUTHERN ODISHA DISTRIBUTION LIMITED**  
(Procurement Department)  
Call Center / Training Center, Duduma Colony, Ambagada, Berhampur, Odisha-760001  
**NOTICE INVITING TENDER** Dt: 10.12.2022  
TP Southern Odisha Distribution Limited (TPSODL) invites tender from eligible vendors for following:

Sl No	Tender Description	NIT Number	EMD (Rs.)	Tender Fee inclusive GST (Rs.)	Last date and time of Payment of Tender Fee
1	RC for Electrification of Unelectrified Households with Infrastructure (LT, HT Line, DTR installation etc.) under Bijur Gram Jyoti Yojana (BGJY)	TPSODL/OT/ 2022-23/110	5,00,000	5,000	19.12.2022 18:00 Hrs

For detailed tender, please visit Tender Section on TPSODL website <https://www.tpsouthernodisha.com>

**Bank of India**  
Relationship beyond banking

**RECOVERY DEPARTMENT, KOLHAPUR**  
KOLHAPUR ZONE: 1519,C,  
JAYDHAVAL BUILDING, 3<sup>RD</sup> FLOOR,  
LAXMIPURI, P.B. 5, KOLHAPUR - 416002.

**E-AUCTION FOR SALE OF IMMOVABLE PROPERTIES**  
E-AUCTION SALE NOTICE UNDER SARFAESI ACT 2002 CUM NOTICE TO BORROWER / GUARANTOR

**E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 8(6) of the Security Interest (Enforcement) Rules, 2002.**

Notice is hereby given to the public in general and in particular to the following Borrower(s) and Guarantor(s) that the below described immovable property mortgaged / charged to Bank of India (Secured Creditor), the constructive / physical possession of which has been taken by the Authorized Officers of **Bank of India**, will be held on "as is where is" "as is what is" and "what ever there is", for recovery of respective dues as detailed here under against the secured assets mortgaged / charged to **Bank of India** from respective borrowers and guarantors. The reserve price and earnest money deposit is shown there against each secured asset. The sale will be done by the undersigned through E-Auction platform provided hereunder.

**BRANCH Contact No. : KOLHAPUR BRANCH - Phone: 0231 - 2640952, 2645859 E-mail : [Kolhapur.kolhapur@bankofindia.co.in](mailto:Kolhapur.kolhapur@bankofindia.co.in) (Rs. In Crores)**

Sr. No.	Names of the Branch / Borrower / Guarantor	Description of the properties	Reserve Price / EMD Amt. / Bid Increment Amt. / Last Date (for sub of EMD)	O/s Dues (Excluding Int., Penal Interest & Expenses)	E Auction Date & Time
1.	Bank Branches : <b>BANK OF INDIA - KOLHAPUR MAIN, IDBI BANK - PASHAN BRANCH, PUNE &amp; VIDARBHA KONKAN GRAMIN BANK - KOLHAPUR.</b>	All the part and parcel of Land and Sugar Factory Building and Plant and Machinery situated at Village Khandala & Mhavashi, Tal. Khandala, Dist. Satara.	<b>Rs. 106.30</b> (For Land & Building) & <b>Rs. 57.60</b> (For Plant & Machinery) / <b>Rs. 17.00</b> / <b>Rs. 1.00</b> / <b>23.12.2022</b>	<b>Rs. 66.06</b> plus uncharged interest from the date of N.P.A. plus other charges.	<b>26/12/2022</b> 11.00 AM to 5.00 PM with unlimited Extension of 5 minutes.

**Terms & Conditions of the E-auction are as under:**

(1) E-Auction is being held on "AS IS WHERE IS" and "AS IS WHAT IS BASIS" and "WHATEVER THERE IS BASIS" and will be conducted "On Line".  
(2) The Auction will be conducted through Government of India approved service provider eBkray integrated portal ( <https://ibapi.in> ). E-auction bid form Declaration, General Terms & Conditions of online auction sale are available in our bank website - <https://www.bankofindia.co.in> (3) The auction sale will be online e-auction / bidding through website - <https://www.mstcecommerce.com/auctionhome/ibapi/index.jsp> on 26/12/2022 from 11:00 AM to 05:00 PM IST with unlimited extension of 5 minutes duration. (4) Intending bidders shall hold a valid E-mail address for further details and query please contact IBAPI Helpline No. 18001025026 or 01141106131 Helpline E-mail ID [ibapi@allahabadbank.in](mailto:ibapi@allahabadbank.in) (5) Earnest money deposit (EMD) shall be deposited through RTGS / NEFT / Fund transfer to the bank account as guided and mentioned in IBAPI portal before participating in the bid online. (6) Prospective bidders may avail online training on e-auction from IBAPI portal. (7) Bank of India reserves the right for rejecting any or all applications of sale received without assigning any reasons whatsoever.

**SALE NOTICE TO BORROWERS / GUARANTORS**

The undersigned being the Authorised Officers of **Bank of India** are having full powers to issue this notice of sale and exercise all powers of sale under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and the Rules framed there under. You have committed default in payment of the dues with interest and costs and charges etc. in respect of the advances granted by the bank mentioned above. Hence the bank has issued a Demand Notices to all of you under section 13(2) to pay the amount mentioned thereon within 60 days. You have failed to pay the amount even after the expiry of 60 days. Therefore the Authorised Officers in exercise of the powers conferred under section 13(4) took possession of the secured asset, more particularly described in the schedule mentioned above. Notice is hereby given to you to pay the sum as mentioned above before the date fixed for sale, failing which the property will be sold and balance due, if any, will be recovered with interest and cost from you. Please note that all expenses pertaining to demand notice, taking possession, valuation and sale of assets etc. shall be first deducted from the sale proceeds, which may be realized by the undersigned and the balance of the sale proceeds will be appropriated towards your liability as aforesaid. You are at liberty to participate in the auction to be held on the terms and conditions thereof including deposit of earnest money.

**Place: KOLHAPUR. Date: 09-12-2022** Sd/-  
**AUTHORISED OFFICER, BANK OF INDIA**

**quant Mutual Fund**  
Registered Office: 6th Floor, Sea Breeze Building, A. M. Road, Prabhadevi, Mumbai - 400 025.  
Tel.: +22 6295 5000 E-mail: [help.investor@quant.in](mailto:help.investor@quant.in) Website: [www.quantmutualfund.com](http://www.quantmutualfund.com)

**NOTICE CUM ADDENDUM NO. 19/2022**  
Notice-cum-Addendum to the Scheme Information Document ("SID"), Key Information Memorandum ("KIM") and Statement of Additional Information ("SAI") of the Schemes of quant Mutual Fund

**Changes in Directors of quant Money Managers Limited:**  
Mr. Kamal Kumar Basu is appointed as Independent Director of quant Money Managers Limited with effect from December 05, 2022.  
Mr. Shiv Shankar Tandon has tendered his resignation as Independent Director with effect from December 05, 2022.  
Accordingly, the following paragraph is revised in the Statement of Additional Information of quant Mutual Fund:

Name	Age/Qualification	Brief Experience
Mr. Kamal Kumar Basu	Age: 60 Qualification: B.Com, Marketing Management Diploma from Jammalal Bajaj	Mr. Kamal Basu has over 30 years of experience in Marketing & Brand

